திரு. வை. பாலசுந்தரம்: அந்த ஏரித் தண்ணீரை வயல்களுக்குப் பாய்ச்சுவதற்கு பயனபடுத்துகிறார்கள். இதனால் கூட அந்த ஏரியில் உள்ள வண்டல் மண் கழனிககுப பாயந்துவிடுவதால் அந்த ஏரி சத்து இழந்து விடுவதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆகவே அந்த ஏரியில் இருநது தண்ணீரை வயல்களுக்குப் பாய்ச்சாத அளவிற்கு ஏற்பாடுகளைச் செய்ய அரசு முன் வருமா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாசனப் பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றிற்கு சட்டப்படி நாம் தண்ணீர் அளித்துத்தான் ஆகவேண்டும்.

காடுகளிலுள்ள சிங்கங்கள்

* 526 வினா—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தமிழ்நாடு அரசின் பாதுகாப்பில் எத்தனைச் சிங்கங்கள் எங்கெங்குப் பாதுகாக்கப்படுகின்றன ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: தமிழ்நாட்டிலுள்ள காடுகளிலோ, அல்லது மாநில வனத்துறையின் பொறுப்பிலுள்ள மற்ற இடங்களிலோ, சிங்கங்கள் இல்லை.

Pedestrian crossing in Madras

* 527 *Q.*—THIRU N. DENNIS:
THIRU N. K. PALANISWAMY: Will the Hon. the Minister for Transport be pleased to state the steps taken by the authorities to prevent the indiscriminate crossing of roads by pedestrians in Madras City?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: சென்னை மாநகரிலுள்ள போக்குவரத்துக் காவல்படை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது—

(1) வகை தொகையற்ற முறையிலும், போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் குறுக்கு நெடுக்காகவும் சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகள் மீது வழக்குகள் தொடருவது மும்முரமாக்கப்பட்டுள்ளது.